

தவக்காலம் 2ஆம் வாரம் - ஞாயிறு மூன்றாம் ஆண்டு

திருப்பலி முன்னுரை

தவக்காலம் இரண்டாம் ஞாயிறு வழிபாட்டை சிறப்பிக்க வந்துள்ள உங்கள் அனைவருக்கும் இயேசுவின் இனிய நாமத்தில் அன்பான வணக்கங்கள்.

இன்று நாம் இயேசுவின் உருமாற்ற நிகழ்வைக் கொண்டாடுகிறோம். இது இயேசுவின் வாழ்வில் நடந்த வித்தியாசமான நிகழ்வு இது. இந்த நிகழ்வு நடந்த இடமாக "மலை" கருதப்படுகின்றது. மலைமீது இயேசு தோற்றம் மாறினார் என்பது கடவுளுக்கும், மனிதருக்கும் பாலமாக இயேசு உள்ளார் என்பதைக் காட்டுகிறது.

இயேசுவின் பணிவாழ்வில் இரு மலைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஒன்று, தாபோர் மலை. இரண்டு, கல்வாரி மலை. இயேசு தாபோர் மலையில் உருமாறினார். கல்வாரி மலையில் உரு சிதைந்தார். தாபோர் மலையில் அவருடைய எலியாவும், மோசேயும் இருந்தனர். கல்வாரி மலையில் இரு கள்வர்கள் இரண்டு புறமும் இருந்தனர். தாபோர் மலையில் பேதுரு, "இங்கேயே இருப்பது நல்லது" என்ற அவரின் மகிழ்ச்சி, "அவரை எனக்குத் தெரியாது" என இயேசுவை மறுதலிக்க வைத்தது கல்வாரி மலை.

தாபோர் மலையில், "இவரே என் அன்பார்ந்த மகன்" என்று தந்தை இறைவன் மகிமைப்படுத்தும் குரல் ஒலித்தது. கல்வாரி மலையில் "என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைநெகிழ்ந்தீர்" என்ற இயேசுவின் அவலக் குரல் ஒலித்தது. தாபோர் மலையின் மகிமையும், கல்வாரி மலையின் இகழ்வும் இயேசுவுக்கு ஒன்றுதான். போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும் அவரை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை.

அவர் தம் இலட்சியத்தை மட்டுமே முன்னிறுத்தி, தன் பணிவாழ்வின் பயணத்தைத் தொடர்ந்தார். இந்நிகழ்வு நடந்ததின் நோக்கம் என்ன, தாக்கம் என்ன?

- முதலாவதாக, இயேசு இறைவனால் அனுப்பப்பட்டவர்" என்பதை சீடர்கள் உணர்ந்து, நம்பிக்கையில் இன்னும் ஆழப்படவே இந்த உருமாற்றம் நிகழ்கின்றது.
- இரண்டாவதாக, இறைமகன் தந்தையின் விருப்பப்படி சிலுவைச் சாவை ஏற்க வேண்டும் என்பதை சீடர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்நிகழ்வு ஏற்பட்டது.
- மூன்றாவதாக, மாட்சியும், துன்பமும், பாராட்டும், அவமானமும் மானிட வாழ்வு என்னும் நாணயத்தின் இருபக்கங்கள் என்பதையும் இந்நிகழ்வு உணர்த்துகின்றது.

இத்தகைய உணர்வுகளோடு நாமும் நம்மையே இக்கல்வாரி பலியில் ஒப்புக் கொடுப்போம். நாம் அனைவரும் இயேசுவின் ஒருடலாய் மாறுவோம்.

முதல் வாசக முன்னுரை: (தொ.நூல் 15: 5-12, 17-18, 21b)

இன்றைய முதல் வாசகம், கடவுள் மீது ஆபிரகாம் கொண்ட நம்பிக்கையைப் பற்றி எடுத்துரைக்கிறது. ஆண்டவர் ஆபிராமுக்கு நாட்டை உரிமைச்சொத்தாக வழங்குவது குறித்த உடன்படிக்கையை செய்து கொள்வதைப் பற்றி வாசிக்க கேட்கிறோம். வானத்து விண்மீன்களைப் போன்று, ஆபிரகாமின் வழிமரபினரை பெருகச் செய்ய இருப்பதாக ஆண்டவர் வாக்களிக்கிறார். ஆண்டவரின் வாக்குறுதிகளுக்கு ஆபிரகாமின் நம்பிக்கையே காரணம் என விவிலியம் கூறுகிறது. நாமும் ஆபிரகாமைப் போல கடவுள் மீது முழுமையான நம்பிக்கை கொண்டவர்களாய் வாழ்ந்து, அவரது ஆசிகளை உரிமையாக்கி கொள்ளும் வரம் கேட்டு, இவ்வாசகத்திற்கு செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை: (பிலிப்பியர் 3:17-4:1)

இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், கிறிஸ்துவின் சிலுவையே மீட்புக்கு வழி என்பதை எடுத்துரைக்கிறார். சிலுவைக்கு பகைவர்களாய் இருப்போர் மானக் கேட்டுக்கும் அழிவுக்கும் ஆளாவர் என்று தெளிவுபடுத்துகிறார். இறைமகன் இயேசு மனிதரின் நிலைக்கு தம்மை தாழ்த்தியதால், நம்மை மாட்சிக்கு உரியவர்களாய் மாற்ற வல்லவர் என்பதை உணர நாம் அழைக்கப்படுகிறோம். ஆண்டவரோடு உள்ள உறவில் நிலைத்திருந்து, அவர் தரும் உருமாற்றத்தை பெற்று மகிழும் வரம் கேட்டு, இவ்வாசகத்திற்கு செவிகொடுப்போம்.

மன்றாட்டுக்கள்

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. “நல்ல ஆயன் நானே, நல்ல ஆயன் தன் ஆடுகளுக்காக தம் உயிரையே கொடுப்பான்” என்ற இயேசுவே,

இறைப்பணிக்காக தங்களையே அர்ப்பணித்த திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், அருட்சகோதரிகள், துறவிகள் அனைவரும் தங்கள் அர்ப்பணத்தின் மேன்மையை உணர்ந்து, எந்த பலவீனங்கள், வலுவின்மையில் வீழ்ந்திடாமல், உம் அருளால் அனைத்து சோதனைகளையும் வென்று, மக்களை நல் மனமாற்றத்திற்கு இட்டுச் செல்லும் பணியை சிறப்பாக முன்னெடுத்துச் செய்வதற்கு வேண்டிய இறையாற்றலும், வல்லமையும், சக்தியும் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. “நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன்” என்ற இயேசுவே,

தாய், தந்தை இழந்த பிள்ளைகள், பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்கள், சமூகத்தினால் ஒதுக்கப்பட்டவர்கள் அனைவரையும் உம்மிடம் ஒப்புக் கொடுக்கின்றோம். அவர்களின் உள்ளத்து தேவைகளை, நீரே நிறைவு செய்யும்.

அவர்களின் மனக் கண்ணீரை, நீரே மகிழ்ச்சியாக மாற்றும். அவர்களின் பாச ஏக்கங்களை, உம் அன்பினால் நிரப்பி, கண்ணின் மணிபோல் அவர்களைக் காத்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. “அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கின்றேன், என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன்” என்ற இயேசுவே,

இன்று பலரின் இல்லங்களிலும், உள்ளங்களிலும் அமைதி, நிம்மதியின்றி தவிக்கின்றனர். அமைதிக்காக, நிம்மதிக்காக எங்கெங்கோ செல்கின்றனர். போதை, மது போன்ற தவறான வழிகளில் நிம்மதியை, அமைதியை தேடுகின்றனர். அவர்கள் தேடும் இறையமைதி உம்மிலேதான் இருக்கின்றது, அது உம்மிடம் மட்டுமே உள்ளது என்பதை உணர்ந்து, உம் இல்லம் நாடி வந்து, உம் நற்கருணை பிரசன்னத்தில் உம் உடனிருப்பின் வழியாக, நீர் தரும் அமைதியை பெற்றுக் கொள்ள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. “உயிர்த்தெழுதலும் வாழ்வும நானே, என்னில் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்” என்ற இயேசுவே,

எங்கள் குடும்பங்களில், உறவுகளில் இறந்தவர்களுக்கும். மற்றும் யாரும் நினையாத ஆன்மாக்களுக்கும் நீரே உம் அளவற்ற அன்பினால், பேரிரக்கத்தினால் அவர்களின் வாழ்வில் செய்த அனைத்து பாவங்களையும் மன்னித்து, அவர்களுக்கு உம் பேரின்ப வீட்டில் இடமளித்தருளும். உம்மை முகமுகமாய் தரிசித்து, உம்மைப் போற்றி, துதித்திட செய்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. “உலகின்; ஒளி நானே: என்னைப் பின்செல்பவர் இருளில் நடக்க மாட்டார்” என்ற இயேசுவே,

உம் சாயலையும், உயிர் மூச்சையும் தாங்கியிருக்கின்றோம் என வார்த்தையளவில் மட்டும் சொல்லிக் கொள்ளும் கிறிஸ்தவர்களாக இல்லாமல், பாவ வாழ்வின் நாட்டங்களை விட்டு விலகி, உம் வார்த்தையை வாழ்வாக்கி, எங்கள் பாவங்களை உம் திருமுன் அறிக்கையிட்டு, நல்ல மனமாற்றத்தை இத்தவக்காலத்தில் எங்கள் செபம், தவத்தினால் செய்து, என்றும் உம் அன்புக்குரிய, ஆசீருக்குரிய பிள்ளைகளாக, உம் ஒளியின் பாதையில் வாழ்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

“கடவுள் அன்பாய் இருக்கிறார்!” 1 யோவா 04: 16

மறைத்திரு. அமிர்தராச சுந்தர் ஜா.

info.arulvakku@gmail.com; + 91 843 802 1938; www.arulvakku.com